

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களிலான மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் பொழிப்பாக்கப்பட்ட பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தினதும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தினதும் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

பல்கலைக்கழகத்தின் நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் நிதி நிலைமையினையும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, பல்கலைக்கழகத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது பல்கலைக்கழகத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் பல்கலைக்கழகத்தின் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

பல்கலைக்கழகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பல்கலைக்கழகத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பல்கலைக்கழகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக பல்கலைக்கழகத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக பல்கலைக்கழகத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது

அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மன்றத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்;
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பல்கலைக்கழகம் செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 51,460,124 ஆன பற்றாக்குறையாக இருந்ததுடன் அதற்கு ஒத்த முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 60,583,175 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 9,123,051 ஆன அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டிருந்தது. இந்த அதிகரிப்பிற்கு மொத்த வருமானம் ரூபா 68,092,034 இனால் அதிகரித்தமை காரணமாக அமைந்திருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரை

2020 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த பட்டப் பாடநெறியொன்றான கல்வி முகாமைத்துவ முதுகலை நிகழ்ச்சித் திட்டம் (Master Programme in Education Management) 2024 திசம்பர் 31 ஆம் திகதி வரையிலும்	கல்விச்சபையால் பட்டப் பாடநெறிகளில் நான்காவது வருடத்தை அறிமுகப்படுத்தியதன் விளைவொன்றாக 2020 ஆம் ஆண்டின் போது முதுகலைமானி நிகழ்ச்சித் திட்டத்தினை ஆரம்பிக்காது	திட்டமிடப்பட்டவாறு பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
--	--	---

ஆரம்பிப்பதற்கு முகாமைத்துவத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இருக்குமாறு கல்வி சபையால் அறிவுரை வழங்கப்பட்டது. அதன் பெறுபேறாக முதுகலை நிகழ்ச்சித் திட்டம் 2025 ஆம் ஆண்டு வரையிலும் ஆரம்பிக்கப்படவில்லை.

3.2 தொழிற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) ஆகக்குறைந்தது 15 மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்காத காரணத்தால் கைத்தொழில் முகாமைத்துவ தொழில்நுட்பம் (கௌரவ) (B.Tech (Hons) in Industrial Management Technology) பட்டப் பாடநெறிக்காக பதிவு செய்வதற்கு விண்ணப்பித்த 07 மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. பல்கலைக்கழகத்தினால் குறித்த பட்டப் பாடநெறிக்காக விண்ணப்பதாரிகளை ஈர்த்துக் கொள்வதற்கான எந்த ஒரு நிகழ்ச்சி திட்டமும் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தால், நிறுவனத்தினால் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பாடநெறிகளை நடத்துவதற்கு தவறியிருந்ததுடன் அதன் காரணத்தால் மாணவர்களின் அபிலாசைகளும் நிறைவேறியிருக்கவில்லை.	இந்த பட்டப் பாடநெறியானது வார இறுதியில் (B2) குழுவொன்றாக நடத்திச் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு அவசியமான அனைத்து செலவினங்களையும் மேற்கொள்ளும் போது அதற்கு உரிய மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆக காணப்பட வேண்டும் என கல்வி சபை தீர்மானித்திருந்தது. அதனால் இந்த விண்ணப்பித்த 07 மாணவர்களுக்கு அதற்கடுத்த குழுவுடன் இணைந்து பாடநெறியை தொடர்வதற்கு உரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எவ்வாறான போதிலும் சில மாணவர்கள் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அந்தப் பதிவினை இரத்து செய்யுமாறு கோரியிருந்தனர்.	மாணவர்களை பாடநெறிகளுக்கு ஈர்த்து கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) பல்கலைக்கழகத்தின் மூலம் நடாத்தி செல்லப்படும் நான்கு பொறியியல் பட்டப் பாடநெறிகளுக்கு 2010 ஆம் ஆண்டின் போது இலங்கை பொறியியல் நிறுவனத்தின் அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்து மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் 15	தொழில் சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் பொறியியல் பட்டப்பாடநெறிகளின் அங்கீகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கை பொறியியல் பேரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பட்டப் பாடநெறிகளின்	உரிய அங்கீகார நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வருடங்களுக்கு மேற்பட்ட அங்கீகாரம் தொடர்பில் IESL
காலம் கடந்திருந்த போதிலும் Sydney Accord இல் தற்போது
அங்கீகாரத்தினை அளவுக்
பெற்றுக்கொள்வதற்கு உத்தேச குறியீடுகளில் சிக்கல்கள்
மட்டத்திலான காணப்படுவதால் அந்த
தேவைப்பாடுகளை பூர்த்தி அளவு குறியீடுகள்
செய்திராத காரணத்தால் தொடர்பில் மீளாய்வொன்று
குறித்த சான்றிதழை மேற்கொள்ளப்பட்டு சரியான
பெற்றுக்கொள்ள அங்கீகார அளவுக்
முடியாதிருந்தது. குறியீடுகளை
இனங்காணுதல்
அவசியமானது என
இலங்கை பொறியியல்
பேரவையால் இந்த
பல்கலைக்கழகத்திற்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.

3.3 செயற்திட்ட அல்லது மூலதன பணிகளிலான தாமதங்கள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2017 ஜனவரி 03 ஆம் திகதிய அமப/16/2673/720/030 ஆம் இலக்கமுடைய அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் ரூபா 927.34 மில்லியன் மதிப்பீட்டின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு பட்டறை யொன்று, 600 மாணவர்களுக்கு விடுதி மற்றும் 300 இருக்கைகளுடன் கூடிய சிற்றுண்டிச்சாலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த செயற்திட்டத்திற்காக 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ரூபா 281.36 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்ததுடன் அவற்றுள் ரூபா 22.5 மில்லியன் மாத்திரம் மதியுரை கட்டணங்களாக செலுத்தப்பட்டிருந்தது. உயர் முகாமைத்துவத்தினால் உரிய காலப்பகுதியினுள் செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிராத காரணத்தால் 2023 ஆம் ஆண்டின் இறுதி வரையிலும்	உரிய செயல்திட்டம் ஆரம்பிக்கும் நோக்கில் 2024 ஆம் நிதியாண்டினுள் நிதியேற்பாடு திறைசேரியிலிருந்து கோரப்பட்டிருந்த போதிலும், தேசிய வரவு செலவு திட்டத் திணைக்களத்தில் மேலதிக பணிப்பாளர் நாயகம் உள்ளடங்கலாக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் 2023 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இடம்பெற்ற கூட்டத்தில் கட்டிடங்களை நிர்மானிப்பதற்காக நிதியேற்பாடு மேற்கொள்ளப்படாதிருப்பதற் கு, அரசாங்கத்தினால் இதுவரையிலும் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் மாற்றம் ஏற்படாமையால் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இந்த கட்டிடத்தினை நிர்மாணித்த பின்னர் மதியுரை	இந்தச் செயல்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடுகளை பெற்று கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்கு உரிய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

செலவின மதிப்பீடு ரூபா 3,046.8 மில்லியனாக காணப்பட்டதுடன் ஆரம்ப மதிப்பீட்டினை விட 300 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. அதற்கமைய இந்த செயல்திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ரூபா 22.5 மில்லியன் மதியுரை கட்டணமும் விளைவற்ற செலவினமாக மாறியிருந்தது.

கட்டணத்திற்காக செலுத்தப்பட்ட பணம் விளைவற்ற செலவினமாக மாறாது.

(ஆ) தொழில் சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பல் திறன் கொண்ட கலைக்கூட தொகுதியொன்றினை மற்றும் விரிவுரை மண்டபத்துடனான கட்டிடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு 2011 ஏப்ரல் 27 ஆம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்ததுடன் அதற்காக திறைசேரி மற்றும் துரைசார் திறன்கள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் மூலம் 2020 திசெம்பர் 31 ஆம் திகதி அளவில் ரூபா 304.5 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. எனினும் ஒலிக்கூடத்திற்கு உரிய பணிகளை நிறைவேற்றக்கூடிய வகையில் ஒப்பந்ததாரரால் நிர்மாண பணிகள் நிறைவு செய்யப்பட்டிராத காரணத்தால் அதனை பயன்படுத்தக்கூடிய நிலைக்கு உள்ளாக்குவதற்காக மீண்டும் பெறுகை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தேவைப்பாடு ஏற்பட்டிருந்தது. 2024 ஆம் ஆண்டின் போது இந்த ஒளி கூட உபகரணங்களுக்காக மற்றும் பழுதுபார்த்தல் நடவடிக்கைகளுக்காக ரூபா 84 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் விலை கேள்வி கோரப்பட்டமையால் கிடைத்திருந்த மதிப்பீட்டு கூறு விலைகள் உயர்வான பெறுமதிகளை கொண்டிருந்தமையால் அந்த பெருஷறுகை நடவடிக்கைகளை மீளாய்வாண்டில்

பல் திறன் கலைக்கூடத் தொகுதி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 2024 ஆம் ஆண்டுக்காக ரூபா 84 மில்லியன் நிதி ஏற்பாடு வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய கூறுவிலைகள் கோரப்பட்டு விலைக்கேள்வி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்டிருந்த அனைத்து கூறுவிலைகளின் பெறுமதிகள் ரூபா 160 மில்லியனை விஞ்சி இருந்தது. அதாவது தற்போது கூறுவிலைகள் அதிகரித்தமையால் மதிப்பிடப்பட்ட தொகையை விட பாரிய அளவினால் விலைகள் அதிகரித்திருந்தன. அதனால் அந்த பெறுமை நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. அந்த உபகரணங்களின் ஒரு தொகுதியைப் பெற்றுக் கொள்வதற்காக மீண்டும் கூறுவிலைகள் கோரப்பட்ட போதிலும் போதுமான வழங்குனர்கள் கூறுவிலைகளை சமர்ப்பித்திருக்கவில்லை.

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டினை மேற்கொண்டு தாமதமின்றி செயல்திட்டத்தில் எஞ்சிய பணிகளை நிறைவு செய்து பல்திறன் கொண்ட கலைக்கூடம் மற்றும் மதியுரைக் கட்டிடத் தொகுதியை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நிறைவேற்றியிராத காரணத்தால்
கலைக்கூடம் மற்றும் மதியுரை
கட்டிடத் தொகுதி
பயன்பாட்டிற்கு உத்தேச
மட்டத்தில் காணப்படவில்லை.

3.4 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டினுள் பல்கலைக்கழகத்தின் சேவையிலிருந்து நீங்கிச் சென்ற நான்கு விரிவுரையாளர்களுக்கு மற்றும் கடந்த வருடத்தில் சேவையை விட்டுச் சென்ற விரிவுரையாளர் ஒருவரின் சம்பளம் மற்றும் பிணைமுறிகளாக அறவிடப்பட வேண்டிய ரூபா 12,735,992 கூட்டுத் தொகையை அறவிடுவதற்காக முறையான நடவடிக்கை எடுப்பதற்கு முகாமைத்துவம் தவறி இருந்தது.	இராஜினாமாக்கள் தொடர்பில் 03 மாதங்களுக்கு முன்னர் அறிவிக்காது சேவையிலிருந்து இராஜினாமா செய்திருந்த இரண்டு சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கு மீண்டும் அந்த சம்பளத்தை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் அதற்கு இதுவரையிலும் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. சேவையிலிருந்து அகற்றப்பட்ட விரிவுரையாளர் (பயிலுனர்) உரிய பிணைமுறி பெறுமதியினை செலுத்துவதற்கு 24 மாத காலம் வழங்கப்பட்டிருந்ததுடன் அந்த காலம் 2025-09-10 ஆம் திகதி வரை நடைமுறையில் உள்ளது. கடந்த வருடத்தில் சேவையிலிருந்து விலகிய விரிவுரையாளரின் (பயிலுநர்) கோரிக்கை பிரகாரம் அறவிடப்பட வேண்டிய பிணைமுறியின் பெறுமதி தொடர்பில் அமைச்சின் சட்ட உத்தியோகத்தரிடமிருந்து அறிவுரைகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.	பிணைமுறிகளை மீறிய உத்தியோகத்தர்களிடமிரு ந்து அறவீடு செய்யப்பட வேண்டிய பணத்தை துரிதமாக அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) 2009 ஒக்தோபர் 12 ஆம் திகதி இலங்கை தேசிய கைத்தொழில் கற்கைகள் நிறுவனத்தினை பல்கலைக்கழகம் ஒன்றாக மாற்றி அதன் ஊழியர்களை உள்ளீர்க்கும் போது இடம்பெற்ற மோசடிகள் காரணமாக பல்கலைக்கழகத்தின் உயர் முகாமைத்துவம் மற்றும் பதவியணி ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்டிருந்த ஊழியர் முரண்பாடுகள் தொடர்பில் ஊழியர்களால் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் காரணமாக பல்கலைக்கழகத்தின் மேன்முறையீட்டுச் சபையில் காணப்படும் 15 வழக்குகளும், கல்கிசை நீதிமன்றத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் வழக்கொன்று விசாரிக்கப்பட்டவாறு இருந்த போதிலும் அந்த வழக்கு மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் தீர்க்கப்படாது காணப்பட்டது.

மேன்முறையீட்டுச் சபையில் நடைமுறைப்படுத்தப்படும் 16 வழக்குகள் இதுவரையிலும் 01 வழக்கிற்காக நிறுவனப் பிரிவினால் மேல்முறையீட்டுச் சபைக்கு அவதானிப்புகள் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் விசாரிக்கப்படவுள்ள 04 வழக்குகளுக்கு உரிய அவதானிகளை வழங்குமாறு மேன்முறையீட்டுச் சபையின் செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் அது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கல்கிசை நீதிமன்றத்தில் வழக்கொன்று விசாரிக்கப்பட்டவாறு உள்ளது.

குறித்த வழக்குகளை காலத்தினை கடத்தாது தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.